**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** இதை இப்போது என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதை என்னுடைய அறைக்கு அனுப்புங்கள். அதை அவை முன்னவரிடத்திலே கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லு கிறேன். (குறுக்கீடுகள்) நானே நடவடிக்கையை எடுக்கச் சொல்லுகிறேன். உங்களுடைய உரிமையைப் பாதுகாக்கிறேன்.

**திரு. கி. கிருஷ்ணமூர்த்தி :** ஒரு இறுதியான முடிவைச் சொல்லுங்கள்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** அழைப்பிதழை என்னிடம் கொடுங்கள். அதை அவை முன்னவரிடம் கொடுத்து சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரித்து அவர் பதில் சொல்லுவார்.

**(இ) இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி இல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது.**

**திரு. பொன் முத்துராமலிங்கம் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே டில்லியில் நடைபெற்ற மாநிலங்கள் அவைக் கூட்டத்தில் சுகாதார இராஜாங்க மந்திரி அவர்கள் ஒரு கேள்விக்கு எழுத்து மூலமாக பதில் கொடுக்கும் போது தமிழகத்திலே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக் கிற மூன்று மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன் சிலின் அனுமதி பெறாமலும், மத்திய அரசின் அனுமதியைப் பெறாமலும்........

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** என்னிடம் எழுதிக் கொடுங்கள். நாளைக்கு அது பற்றி நீங்கள் பேசலாம். இப்போது என்ன பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் ஓர் 'அட்ஜென்ர்ன்மென்ட் மோஷன்' கொடுத்திருக்கிறீர்கள். அது என் ஆய்வில் உள்ளது. அதை எந்த விதத்தில் எடுக்கலாம் என்று யோசித்துச் சொல்லுகிறேன்.

**திரு. பொன் முத்துராமலிங்கம் :** தலைவர் அவர்களே, இது சாதாரண விஷயம், பத்திரிகையில் வந்த விஷயம். சாதாரண மாகச் சொல்லலாம். அதைப் பற்றி 'மென்ஷன்' பண்ணலாமா இல்லையா என்பதுதான். அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெறாமலும், மத்திய அரசின் அனுமதியைப் பெறா மலும் தொடங்கியிருப்பதாக இந்திய அரசினுடைய இராஜாங்க சுகாதார அமைச்சர் அவர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். உண்மையிலேயே அப்படி நடந்திருக்கிறதா ? அப்படி நடந்து கொண்டிருந்தால் இந்த அரசு என்ன நடவடிக்கையை எடுக்க விருக்கிறது என்ற விளக்கத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்களிடமிருந்து எதிர்பார்த்து அமைகிறேன்.

1986 நவம்பர் 18]

(பதில் இல்லை)

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** 'அட்ஜெர்ன்மென்ட் மோஷன்' பற்றி இப்போது சொல்லியாகிவிட்டது. அமைச்சரின் ரிப்ளை இல்லை.

**திரு. அ. ரகுமான்கான் :** பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு பாயின்ட் ஆஃப் ஆர்டரை எழுப்புகிறேன். ஒரே ஒரு விஷயம். இந்தச் சபையும், மக்களும் தெரிந்துகொள்வதற்காக ஒரு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையைக் குறித்து, ஓர் உறுப்பினர் இப்படி ஒரு தவறு நடைபெற்றிருக்கிறது. அது அரசாங்கத்திற்குத் தெரியுமா, தெரியாதா என்று கேட்கிற போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த அவையில் இல்லை யென்றால் பரவாயில்லை. அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எழுந்து விவரம் சொல்லுகிறேன் என்று சொல்லலாம் அல்லவா ?

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** அதற்காகத்தான் சொன் னேன், என்னுடைய ஆய்வில் இருக்கிறது என்று. அவருக்கு நோட்டீஸ் கொடுத்தால் பிறகு அவர் விளக்க வர முடியும்.

**மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் :** பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. பொன். முத்துராமலிங்கம் எழுப்பியுள்ள பிரச்சினையில் தெளிவு பெற விரும்புவதில் தவறில்லை. குறுகியகால கேள்வியாகக் கேட்டால் முழு விவரத்தையும் சொல்லலாம். அல்லது கேள்வி யாகக் கேட்கலாம். கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலம் கொண்டு வரலாம். விவாதத்தின் மீது சொன்னால் பதில் சொல்லலாம். பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து, நேற்று நடந்ததாக இருந்து உடனடியாகச் சொல்லக் கூடிய நிலைமையில் இருந்தால் குறுகியகாலக் கேள்வியாக மாண்புமிகு உறுப்பினர் கேட்டு அமைச்சர்கள் பதில் சொல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். விளக்கம் பெற விரும்பு வதில் தவறில்லை. ஆனால் அதற்கான ஒரு முறையைக் கையாள வேண்டுமென்றுதான் மாண்புமிகு தலைவர் அவர்கள் கருதுகிறார்கள்.

(முற்பகல் 10-40)

(ஈ) நீக்கம் செய்வது குறித்து.

**திரு. சோ. மா. இராமச்சந்திரன் :** மதிப்பிற்குரிய பேரவைத் தலைவரவர்களே, நேற்றைய தினம் இந்தச் சபையிலே பேசிய பேச்சுக்கள் அனைத்தும் குறிப்பிலே இருக்குமென்றுதான் இந்தச் சபையிலே இருக்கிற உறுப்பினர்கள் அத்தனை பேரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். அவையில் நேற்றைய தினம் விவா தம் நடைபெற்றபோது, அவற்றிலே சில பகுதிகளை நீக்க